

PRAYER TO SAINT MEIKĀṆDA DĒVĀ

பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்
பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
கண்டவிரு தயகமல முகைக ளெல்லாங்
கண்டிறப்பக் காசினிமேல் வந்தவருட் கதிரோன்
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு
மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்
புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்
பொற்பாத மெப்போதும் போற்றல் செய்வாம்.

paṇṭaimarai vaṇṭararṛap pacuntēṅ ṅāṇam parin toḷukac civakantam parantu nāṛak
kaṇṭairu tayakamala mukaika ḷellāṅ kaṇṭirappak kāciṇimēl vantaaruṭ katirōṅ
viṇṭamalarp poḷilpuṭaicūḷ veṇṇey mēvu meykaṇṭa tēvaṅmiku caiva nāṭaṅ
puṇṭarika malar tāḷac cirattē vāḷum porpātam eppōtum pōṛṛal ceyvām

பண்டை மறை வண்டு அரற்றப், பசுந்தேன் ஞானம்
பரிந்து ஒழுகச், சிவகந்தம் பரந்து நாறக்,
கண்ட இருதய கமல முகைகள் எல்லாம்
கண் திறப்பக், காசினி மேல் வந்த அருட் கதிரோன்,
விண்ட மலர்ப் பொழில் புடைசூழ் வெண்ணெய் மேவு
மெய்கண்ட தேவன், மிகு சைவ நாதன்,
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும்
பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.

He, **Meikāṇda Dēvā**, the gracious Sun shining on this universe, opened the lotus-bud of the human hearts. On the opening of which, the bees of the ancient **Vēdic** hymns hummed about, the fresh honey of **jñāna** - the Supreme Intelligence gushed out, and the fragrance of **Sivam** spread forth. Such the great **Saiva Master**, lives in **Thiruvenṇai nallūr** which is surrounded by groves in full bloom. His golden feet which outrival the lotus, rest on my head. It is to these feet that I shall ever praise.